

## “PEOPLE’S SPARK” கடன் திட்டம்

“People’s SPARK” கடன் திட்டம் விவசாயம், உணவு பானங்கள் தயாரிப்பு, புத்தாக்கம் சுற்றுலா மற்றும் அத்தியாவசிய சேவைகள் (சுகாதாரம், கல்வி, பொருளாதாரம்) என்பவற்றிற்கு முன்னுரிமை அளித்து வியாபாரங்களை ஆரம்பித்தல் அல்லது விரிவாக்குதல் என்பவற்றிற்காக தனிநபர்களுக்கு மற்றும் வியாபாரங்களுக்கும் உதவி வழங்கப்படுகிறது. இந்த ஆரம்பம் மக்கள் மத்தியில் புதிய வியாபாரங்களை அபிவிருத்தி செய்தல், ஊக்குவித்தல் மற்றும் உதவி வழங்குதல் என்பவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும். இந்தக் கடன் திட்டத்தின் மூலம் வியாபாரங்களின் முதலீட்டுக்கும் நிலையான செயற்பாட்டு மூலதன தேவைகளுக்கும் நிதி உதவிகள் வழங்கப்படும்.

### விசேட பயன்கள்

- போட்டி ரீதியான வட்டி வீதம்
- நெகிழ்வான் மீஸ் செலுத்தும் திட்டங்கள்
- தேவைப்பட்டால் ஆரம்ப கடன் தொகையை மீஸ் செலுத்துவதை ஆரம்பிப்பதற்காக சலுகை காலத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்.
- ஆகக் குறைந்த பத்திரங்கள்
- தளர்வான நிபந்தனைகள்

### தகுதி

- இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்.
- கல்விப் பொதுதாராதர சாதாரண தர/ உயர் தர பரிசையில் அல்லது இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குமுவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருத்தல் அல்லது வாழ்க்கைத் தொழிற்பயிற்சி தகைமை அல்லது NVQ 5 மட்டத்திற்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வேறு கல்வித் தகைமைகளை அல்லது தொழிற் தகைமைகளைப் பூர்த்தி செய்த நபராக இருத்தல்.
- வயது 20-45இற்கு இடைப்பட்டிருத்தல் வேண்டும்.
- மக்கள் வங்கியில் அல்லது வேறு நிதி நிறுவனத்தில் கடனை மீஸ் செலுத்த தவறியவராக இருத்தலாகாது.
- சாத்தியமான வியாபாரம் இருக்க வேண்டும்.
- சாத்தியமான வியாபாரம் இருக்க வேண்டும்.
- முக்கியமாக வாடிக்கையாளரின் மீஸ் செலுத்தும் ஆற்றலின் கீழ் கடன் வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

### கடன் தொகையின் அளவு

- ஒரு வாடிக்கையாளருக்கு ஆகக் கூடிய கடன் தொகை ரூ.மில். 2.5



### வட்டி வீதம்

- மக்கள் வங்கியின் இணையத்தளம் - [www.peoplesbank.lk](http://www.peoplesbank.lk) இற்குள் பிரவேசித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

## மீனச் செலுத்தும் காலம்

- முதலீட்டுக் கடன் வசதிகள் - இரண்டு வருட (2) சலுகைக் காலம் (தேவைப்பட்டால்) உட்பட ஆகக் கூடியது 10 வருடங்கள்
- செயற்பட்டு மூலதன கடன் - ஆறு (6) மாத சலுகைக் காலம் (தேவைப்பட்டால்) உட்பட ஆகக் கூடியது 3 வருடங்கள்
- மாதாந்தம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவணை ரீதியாக செலுத்தீடுகளை மேற்கொள்ள முடியும்.

## கட்டணம், தரகு, வட்டி போன்றவை

- நிலையான அல்லது மாறுபடும் வட்டி வீதம்
- நிலுவை தவணைப்பணத்திற்கான தண்டனை வட்டி
- ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் தயாரிப்பு கட்டணம்
- உடன்படிக்கை செய்து கொண்ட காலத்திற்கு முன் கடன் தொகையைச் செலுத்தி முடிக்கும்போது அறவிடப்படுகின்ற கடன் தொகையை முற்கூட்டியே செலுத்தி தீர்க்கும் கட்டணம்
- மதிப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- சட்ட கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- அரசு முத்திரைக் கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- காப்புறுதி தவணைப்பணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)

## விண்ணப்பம் செய்யும் முறை

- மக்கள் வங்கி இணையத்தளத்தின் ஊடாக மின் கடன் விண்ணப்ப படிவம் என்ற வகையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
- பத்திரிகை அறிவிப்புகளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தல் மூலம் விண்ணப்பம் செய்ய முடியும்.

## நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

- தற்போதைய வியாபார செயலாற்றுகை மற்றும் நிதி மதிப்பீட்டுக்கு உட்பட்டு கடன் வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- நிதி வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது வங்கியால் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணைப்பொறுப்புகளை வழங்குவது, பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
- கடன் வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய உள்ளக பிணைப்புகள் மற்றும் கொடுகடன் தகவல் பணியக பிணைப்பு (CRIB) என்பவை பரீட்சிக்கப்படும்.
- கடன் வசதிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை நடப்பு காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுக்கு உள்ளாகும். ஆகவே, புதிய தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை பற்றி அறிந்துகொள்ளுவதற்காக அருகில் உள்ள கிளையுடன் தொடர்புகொள்ள முடியும்.
- வங்கியின் SPARK நிதி குழுவின் அங்கீரத்திற்கு உட்பட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

## முறைப்பாடுகளைக் கையாணும் நடவடிக்கைமுறை

- வாடிக்கையாளர்கள் [info@peoplesbank.lk](mailto:info@peoplesbank.lk) ஊடாக முறைப்பாடுகளை எமக்கு அனுப்ப முடியும்.
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகத்திற்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க முடியும்.
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றிற்கு அழைப்பை ஏற்படுத்தி/விஜயம் செய்து முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

## மேலதிக தகவல்களுக்கு

- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் - 0112481481
- சிறு மற்றும் நடுத்தர அளவு வியாபார அலகு - 0112481356